

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, APRIL 3, 1903

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 3rd day of April, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing, to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,  
Special Officer

Description of Lands referred to.

The following lots situated in the village Warapitiya in the Giruwa pattuwa west of the Hambantota District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Preliminary plan 52.			Extent.
Lot	Name of Land.		A. R. P.
50	Ihalawattehena, Puwakgahahena, Kogahahena, Delgahagawadeniya-atmaga, Kaludiwalagawakoratuwa	...	40 3 25
51	Diganwalagawadeniya	...	0 0 17
			41 0 2

and bounded as follows : on the north by Doledeniyawatta claimed by Don Andris Jalatgunasekara and others, Medawatta claimed by Punchihewaliyanage Don Adrian and others, Landewatta claimed by Don Andris Jalatgunasekara and others, Mimulagawahena claimed by Abesiri Narayanage Don Abaron and others, Kahatagahakoratuwa belonging to Crown (P.P. 5,694), Kendaketiyewatta claimed by Aganpodige Kiri Hatana ; on the east by Welapaulahena claimed by Aganpodige Rodda and others, Dangahagawakumbura claimed by Aganpodige Rodda and others, Piniyadda belonging to Sittangalle Vihare, Maragahaliyadda claimed by Aganpodige Rodda and others, Dikdeniyakumbura claimed by Punchihewaliyanage Don Adrian and others, Delgahagawadeniya claimed by Rewata Terunnanse ; on the south by Kaluwagahakumbura claimed by Rewata Terunnanse and others, Ambagahawatta claimed by Aganpodige Wattukira and others, Kogahakoratuwa claimed by Aganpodige Adduwana and others, Telambugahaowitadeniya claimed by Aganpodige Rodda and others, the Kirama tank ; on the west by the Kirama tank, Diganwalagawadeniya claimed by Aganpodige Babana and others, the footpath from Pingallella to Welendagoda.

NOTE.—The following lot lying within the above boundaries is excluded from this notice, and its extent 2 acres and 4 perches is not included in the acreage of 41 acres and 2 perches given above :—

Preliminary plan 52.			Extent.
Lot.	Name of Land.		A. R. P.
52	Kogahahenakoratuwa	...	2 0 4

විෂි 1903 ක්වූ අප්‍රේල් මස 3 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් මුඩුබිම් සම්බන්ධව වර්ෂ 1897, 1899 සහ 1900 ආඥාපණවලට 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මහත්මියරයානන්තාන්තේශ් ගාල්ලේ කන්තෝරු මේදි උන්තාන්තේශ්ගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට ගෝ ලියවිල්ලකින් එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුනොත්, එකී විශේෂ මහත්මියරයානන්තාන්තේශ් ඉහතකී ආඥාපණවලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකි යාපු එකී ඉඩම් එක්කෝ එකීන් අයිතිවාසිකමක් ගණහැර දක්වන්නට නොයෙදුන සෑම ඉඩම් රැස්සන් තක ඉඩම් හැවිසට උන්තාන්තේශ්ගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්තාන්තේ විසින් ප්‍රකාශකරණ බව මෙහිින් දැනගත යුතුයි.

ජේ. ජී. ප්‍රේසර්,  
විශේෂ මහත්මියරයානන්තාන්තේශ්.  
Hambantota S.O. 13—1903

ஓய்வூதியக் கோரல்கள்.

சென்னை மாவட்டம் அமைச்சர் அலுவலகம், சென்னை, 15-11-1938-46. கீழ்க்கண்டவற்றைப் பற்றி விசாரணை செய்து, கீழ்க்கண்டவற்றை உத்தரவிடுவது :-

15  
38-46 கீழ்க்கண்டவற்றைப் பற்றி :-

உள்ளூர் சிவில் 52.

நிழைப்பிசை.	ஓய்வூதியம்.	நிழைப்பிசை.
50	...	...
50	...	...
51	...	...
		41 0 2

தலைவர்—தலைவர் அவர்களின் கீழ்க்கண்டவற்றைப் பற்றி விசாரணை செய்து, கீழ்க்கண்டவற்றை உத்தரவிடுவது :-

15  
38-46 கீழ்க்கண்டவற்றைப் பற்றி :-

உள்ளூர் சிவில் 52.

நிழைப்பிசை.	ஓய்வூதியம்.	நிழைப்பிசை.
52	...	...
52	...	...
		2 0 4

தலைவர்—தலைவர் அவர்களின் கீழ்க்கண்டவற்றைப் பற்றி விசாரணை செய்து, கீழ்க்கண்டவற்றை உத்தரவிடுவது :-

15  
38-46 கீழ்க்கண்டவற்றைப் பற்றி :-


உள்ளூர் சிவில் 52.

நிழைப்பிசை.	ஓய்வூதியம்.	நிழைப்பிசை.
50	...	...
50	...	...
51	...	...
		41 0 2

எல்லை, வடக்கு-தொன் அந்நிரிய ஜாலத்த ருளசேக்கறும் சிலபேர்க்கும் உரித்துபேசும் தொலைதெனியேவத்த, புஞ்சி ஹேவானியனகே தொன் அதிரியனும் சிலபேர்க்கும் உரித்துபேசும் மெதவத்த, தொன் அந்நிரிய ஜாலத் ருளசேக்கறும் சிலபேர்க்கும் உரித்துபேசும் என்தேவத்த, அபேஸிரியனகே தொன் அபறனும் சிலபேர்க்கும் உரித்துபேசும் மீமுலகாவாகேன, அரசாட்சிக்குள்ள காட்டகாக்கொடுப்பே (P.P. 5,694), அகன்பொழிகே கிரிணத்தன உரித்துபேசும் கெளத்தக்கெட்டியேவத்த; கிழக்கு-அகன்பொழிகே ரெட்டாவும் சிலபேர்க்கும் உரித்துபேசும் வெலட்டாவலகேன, அகன்பொழிகே ரெட்டாவும் சிலபேர்க்கும் உரித்துபேசும் தன்காகாவாகும்புர, கித்தன்கல்வே விகாரகே தொன் அதிரியனும் சிலபேர்க்கும் உரித்துபேசும் மறகாரியத்த, புஞ்சி ஹேவானியனகே தொன் அதிரியனும் சிலபேர்க்கும் உரித்துபேசும் திக்தெனியேகும்புர, ரேவத்தத்தெறன்னுள்ளே உரித்துபேசும் தெல்காகாவாதெனிய; தெற்கு-ரேவத்தத்தெறன்னுள்ளே சிலபேர்க்கும் உரித்துபேசும் கலுவாகும்புர, அகன்பொழிகே வத்துகிரவுட்டி சிலபேர்க்கும் உரித்துபேசும் அம்பகாவத்த, அகன்பொழிகே அத்துவானும் சிலபேர்க்கும் உரித்துபேசும் கொஸ்க்கொடுப்பே, அகன்பொழிகே ரெட்டாவும் சிலபேர்க்கும் உரித்துபேசும் தெலம்புகாஒலிட்டெதெனிய, கிறமகுலம்; மேற்கு-கிறமகுலம், அகன்பொழிகே பபலும் சிலபேர்க்கும் உரித்துபேசும் திகன்வலகாவாதெனிய, பிங்கனெல்லிவருந்து வெலத்தகொடக்குபோகும் அடிபாதை.

[குறிப்பு—சொல்லிய எலகைகளுக்கள்ளிதாய் இதன கீழ் சொல்லப்படுகின்ற காணித்துண்டு இந்த அறிக்கையிலிருந்து விலக்கினது, அது அளவு 2 ஏக்கர் 4 பர்சஸு மேற்சொல்லிய 41 ஏக்கர் 2 பர்சஸு அளப்பிலுட்படுத்தவில்லை] :-

துண்டு.	பிரதமபடத்து இலக்கம் 52.	விசாலம்.
52 ...	காணியினது பெயர்.	ஏ. அ. ப.
	கொஸகாகேனக்கொடுப்பே	2 0 4



Scale of 8 Chains to an Inch.  
 Situation : Warapitiya village in West Giruwa pattu.  
 Preliminary plan 52.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
50 ...	Ihalawatthena, Puwakgahahena, &c.	} 41 0 2
51 ...	Diganwalagawadeniya	
Lot excluded.		
52 ...	Kosgahahenekoratuwa.	2 0 4

Surveyor-General's Office,  
 Colombo, December 15, 1902.

Cadastral chain 0 15  
 38—46

P. D. WARREN,  
 Assistant Surveyor-General.